

(3)

24-1

விடயானந்த விளக்கம்

ஆசிரியர்

சி. சுப்பைய சுவாமிகள்

பதிப்பாளர்

M. பரிமள கண்டர் அவர்கள்

1947 (டெலு)

Acc. No. 14645

R. 65 (oungi)

(3)

—
ஸ்ரீகணேசாய நம:

விடயானந்த விவக்கம்.

இது

சிதம்பரம் கோ. சித. மடாலயம்
ஸ்ரீஸ்ரீ சிதம்பர ஞானதேசிக சுவாமிகளின்
மாணக்கர்

சி. சுப்பைய சுவாமிகளால்
இயற்றப்பெற்று

வேலூர் (சேலம்)
நஞ்சேயிடையாறு
பெருமிராக்தார்

M. பரிமள கண்டர் ஆவர்களால்
மதுரை நாடார் பிரலில் பதிப்பிக்கப்பெற்றது.

சர்வசித்துஞ் சித்திரையீ (ஏப்ரல்மீ)
1947வது வருஷம்

பதிப்புரிமை செய்யப்பெற்றது.

திருவண்ணமலை ஈசான்யமடையம் சி. சுப்பைய சுவாமி.

சிவமயம்
முன்னுரை

குண கடல் குமரி குடகம் வேங்கடம் எது நான்கெல் கீழில் இலங்கிய சினிய செழுந்தமிழ்க் கடலுள் திளைத்துக் களிக்கும் அறிவிற் பெசிய ஆண்ணேர் கேண்மினே!

இங்கிரன் முதலிய இறையவர் பதங்களையும் அந்த மிலின்பத்து அழிவில் வீட்டையூம் நெறியறிந்து அடைதற் குரிய மாந்தர்க்கு எய்துதற் குரியனவாக அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான் கு புருடார்த்தங்களையும் பெரியோர் வகுத்துக்கறினர். இவற்றை ஒருங்கு சேர்ப் பெற வேண்டிய நற்பேரவாக்கொண்ட கோட்டையூர் திருமிகு செல்வர் அ. க. அ. சித. அள. சிதம்பரம் செட்டியாரவர்கள் சிதம்பரம் கோ. சித. மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநான் தேசிக சுவாமிகளின் மாணுக்கர் திருவருணை ஈசாண்பமடம் சி. சுப்பைய சுவாமிகளை அழைத்துச் சென்று மேற்சொன்ன அறமாதி நான்கினையும் விளக்குங் “திருக்குறளை”ச் சுவாமிகள் பால் கற்று வந்தனர். அங்களில் அங்கு வந்த மாபெரும் புலவரெராகுவரோடு உசாவும்போது காமத்துப்பா வின்பம் விளவ நேர்ந்தது. புலவர் காதவியையும் மனத் தையும் இன்பநிலைகளுமென்றனர். சுவாமிகள் அதை விளக்கிக்கூற மகிழ்ந்தார். அவ்வரைகளோ, சுவாமிகள் ஒருங்கு சேர்த்துச் சிலவிளக்க வாக்கியங்களுடன் உரை நடையாக எழுதிஉபோத்தகாதப்பிரகரணம், விடயானந்தப் பிரகரணம் என இரண்டு பிரகரணங்களாக வகுத்து “விடயானந்த விளக்கம்” என்ற பெயருடன் இந்நாசின் அருளினர்.

அவ்விடயானந்தத்தின் உண்மைகிலை உணரப்படுமா னால் அவ்வின்பத்தின் மூலமாகவே வருத்தமின்றிப் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுதல் கூடும் என்ற பெருங் கருணையே சுவாமிகள் இந்நால் இபற்றுதற்குக் காரணமாமென்பது சிறியேன்று கருத்தாகும். நிற்க,

சேலம் ஜில்லா நாமக்கல் தாலுக்கா வேலூரையுடுத்த நஞ்செயினையாறு என்னும் வளங்களில்பெருமிசாசதாரராய்

விளங்கும் திருவாளர் M. பரிமள கண்டர் அவர்கள் மேல்கண்ட வேலாரில் தாம் ஏற்படுத்தி சாதுக்களை ஆதரி த்து நடத்திவரும் பரிமள ஆச்சிரமத்தில் வழக்கம்போல் வருடங்கோரும் நடத்திவரும் ஸ்ரீசங்கர ஜயந்தி மகோதஸ் வத்தில் சவாமிகளைக் கண்டார்கள் அவ்வமயம் நடந்த சம்பாஷினையில் இந்நாலைப் பற்றிய விவரம் அறிந்த கண்ட ரவர்கள் தாமே இந்நாலினை அச்சிட்டுப் பேரின்பவாழ்க்கையில் விருப்புடையோர்க்கு ஈசவரப் பிரீதியாக அளிக்கத் துணிவு கொண்டார்கள்.

மேலுமிவர் தமது மைத்துனர், திருவாளர் S. கந்த சாமி கண்டாவர்கள் தமது பெரும் பொருளை உயர்தரப் பள்ளி (High school) கட்டி அதன் கல்வி தானத்துக்கே உபயோகப்படுத்தவேண்டுமென்று கருதிய அவர் நற்கருத் துப்படியே அவரால் அதிகாரம் பெற்றவராய் அந்த ஸஹஸ்ரால் தாபனத்துக்கு நேர்ந்த எண்ணிறந்த இடையூறுகளை பெல்லாம் ஈசனருளால் விலக்கி அதனை மேற்கண்ட வேலாரிலே நிறுவி அதற்கு நிரந்தர மாணைஜராக இருந்து கண்ணுங்கருத்துமாக நடத்தி வருகின்றார்களே இவர் வாழ்க்கை பரோபகாரமானதே யென்பது மிகயாகாது.

இவ்வாறு இவர் சாதுக்களுக்கும் சமயத்துறைக்கும் கல்விக்கும் அரிய பெரிய தொண்டு செய்துவருமியல்பானேயே இந்நாலை அச்சிட்டுப் பதி கல்விதானத்தையும் ஆற்றத் துணிவு கொண்டார் போலும்.

இங்கனம்

ந. இராமாநந்தன்

ஸசான்யமடம், திருவண்ணாமலை.

இந்நால் வேண்டுவோர்:—

M. பரிமள கண்டர்
பெருமிராசதார், நஞ்சேயிடையாறு

வேலார் (சேலம்)

என்ற விலாசத்துக்கு எழுதிப் பெறுவார்களாக.

உள்ளுறை பொருள்
முகவு ரை

பக்கம்

- 7 உபோத் காதப் பிரகரணம்
- ,, காப்பு
- ,, குடுவணக்கம்
- ,, குடு வடிவக்கொண்ட பரமான்மாவினிலக்கணம்
- ,, மாயாசத்தியிலக்கணம்
- 8 சிவேசுவரசுகத் தோற்றம்
- ,, சுசுவர இலக்கணம்
- ,, சிவ ஸிலக்கணம்
- 9 தடத்த சொருப விலக்கண திட்டாந்தங்கள்
- ,, சுசுவரன் சிவர்களுக்குத் தனு கரண புவன போகங் களை யுண்டாக்குவதற்கும் அவற்றின் வேறுபாட் டிற்குங்காரணங் கூறல்
- ,, புண்ணிய பாவ மிசிரங்களும் அவற்றின் நிமித்தமும் பயனும்
- 10 அனைவரும் மோட்சத்தை விரும்பும் முழுட்சுக்களே யாவர்
- 11 முழுட்சத்துவம் பயன்படுதற்கேது
- ,, ஆன்மா
- ,, பிறப்புத் துண்பமயமெனல்
- 12 அவதார முடையோர்க்கும் உடம்பு துண்பகாரண மெனல்
- ,, ஞானி யஞ்ஞானிகளுக்கு இன்ப துண்பானுபவத்தில் வேறுபாடு
- 13 மோட்ச மண்டயாசீதாரிழிவு
- 14 சமுத்தி விருப்பம் போல முத்தி விருப்பங் கூட மெனல்

- 14 கரும்போக தியானபோக ஞானபோகங்களின் இலக்கணமும் அவற்றின் பயனும்
- 16 தத்துவ ஞானத்துக்கு விசாரமே முக்கியமெனல்
- 18 விடயானந்தப் பிரகரணம்
,, ஆராய்ச்சிக் குரிய எண்வகை யானந்தங்கள்
- 19 புண்ணியத்தால் தோன்றுததும் தோன்றுவனவு மாகிய ஆனந்தங்கள்
- .. விடயானந்தம் மோட்சத்துக்கு வழி யெனல்
- 20 மந்தரிலக்கணம்
,, விடய சுகத்தின் பதினெருவித சங்கையின் மறுப்போடு அச்சுக மற்றிக்கப்படுகின்றது
- 23 துக்கம் ஆண்மொசாரூபமென்பதுபற்றிச் சங்கை சமாதானங்கள்
- 24 ஆண்மா சுகவடிவென பிரத்தியட்ச, அனுமான, சத்த, அருத்தாபத்திப் பிரமாணங்களைக் கூறுதல்
- 25 துக்கம் அனுண்மாவின் சொரூபமெனல்
,, ஆண்ம வடிவ ஆனந்தமே விடயானந்தமெனல்
- 27 விடயானந்த வேற்றத் தாழ்விற்குக் காரணமும், அதன் பதினெரு வகை வேறுபாடும்
- 28 விடயானந்தானுபவத்துக்குப் பரம்பரைக் காரணமும் நேர் காரணமும்
- 29 விடயானந்தத்தை ஞானிகள் விரும்புவதில்லையெனல்
,, ஆண்ம சொரூபானந்தம் விளங்கக் காரணம்
- 30 ஆண்மானந்தத்தை விடயானந்தமென்றதற்குக் காரணம்
,, மந்தரும் விடயானந்தத்தை மகாவாக்கிய பொருளாகத் துளிந்து மோட்சமடைவாரெனல்
- 31 விடயானந்த விளக்க நூற்பயன்.

—

ஞால்

விடயானந்த விளக்கம்

உபோத்காதப் பிரகரணம்

காப்பு

என்றமுள வான்மாவி னின்புவிட யங்களிலே
 பொன்றமதே யுன்வடிவென் ரேதுகின்ற=குன்று
 விடயவா னந்த விளக்கமா நூற்குக்
 கடம்வழிநல் யாளிமுகன் காப்பு.

துரு வணக்கம்

உற்றவிட யானந்த முன்வடிவென் ரேதுகின்ற
 குற்றமிலா தின்நூலீக் கூறுதற்கு=நற்றவர்குழ்
 தில்லைச் சிதம்பரந் ரேசிகன்றன் சிரடியே
 ஒல்லைமக் குற்ற துணை.

துருவடிவங்கோண்ட பரமான்மாவி னிலக்கணம்
 அகண்டமாய்ப் பரிசூரணமாய்ச் சச்சிதானந்தமாய்
 ஏகமாய் ஆன்மாவான தன்னிலூ மபேதமாய்க்கற்சீத மாயா
 சுத்தியை யுடையதாய் இருப்பது குரு வடிவங்கோண்ட
 பரமான்மாவாம்.

மாயாசத்தியி னிலக்கணம்

பரமான்மாவினிடத்தில் தாம்பிற் பரம்புபோன்று கற்
 பிதமாய், ஆன்மாவை மறைக்கும் ஆவரண சக்தியையும்,
 சிவேசவரசகங்களைத் தோற்றுவிக்கும் விட்சேப சக்தியை
 யும் உடையதாய், அநாதியாய், உள்ளது இல்லதென்று
 சிக்சயிக்கக் கூடாததாய், பாவ (உள்ள) பதார்த்தமாய்
 இருப்பது மாயாசத்தி யென்னுங் தெய்வ மாயையாம்.

இதற்குப் பிரகிருதி, பிரதானம், அவித்தை, அஞ்சானம், சத்தி என்பன முதலிய பெயர்களுமண்டு.

சீவேசவரசகத் தோற்றம்

பரமான்மா, மாயாசத்தியின் வசத்தால் கடல், வாயுவி னால் அலை, திவலை, குமிழியாவதூபோல, சீவேசவரசகங் களரய் விளங்குகின்றது. இதனை “ஒருவனுக இருக்கும் நான் அநேக பிரசைகளாவேஞ்க” “இந்திர ரூப பரமான்மா மாயைகளால் அநேகவழிவமானது” என்று சுருதி களும் “ஒன்றுயலகனைத்துமானுர்தாமே” என்று தேவார மும்,

காலமுங் கன்மங் தானும் பரிபாகமான வாறே
ஞாலமுண் டாக்க நல்ல குணத்தினைக் கலந்து விற்கும்
பாலதொன்றில்லா விந்தச் சத்திமான் படைத்தற்காக
ஏலவேவெயல்லா மாலோ மென்று வெகாண்டிசைந்துபார்த்தான்
என்று பிரம கீதயும் கூறுகின்றன.

ஈசவரனிலக்கணம்

மாயையோடுங் கூடினவனுய், வித்தியமான இச்சாஞ்சான கிரியைகளோடும், உலக சிருட்டித்தி சங்காரங்களைச் செய்யுங் கருத்தாவாந்தடத்த இலக்கணத்தையும், சச்சிதானந்தவழிவ சொருப இலக்கணத்தையும், சர்வஞ்சுத்துவாதி கல்வியாண குணங்களையும் உடையவனுகவிருப்பதே ஈசவரனிலக்கணம்.

சீவரிலக்கணம்

சீவர் அவித்தையோடுங் கூடினவராய், அநித்தியமான இச்சாஞ்சா ஞானகிரியைகளை யுடையவராய், அசர்வஞ்சுராய், அஞ்சவரராய், பிராணதாரணஞ் செய்கின்றவராய், சுக துக்கங்களில் மூழ்கி, சமுசாரிகளாகவிருப்பதே சீவரிலக்கணம்.

தடத்த சொநுப விலக்கண திட்டாக்தங்கள்

ஓர் காலத்து ஒசிடத்திருக்கு இலக்கியத்தைப் பிறவற் றினின்றும் வேறு பிரித்தறிவிப் புது தடத்த இலக்கணம், அது காகமுடையது தேவதத்தன் வீடென்பது போலவாம், மூன்று காலத்திலும் சொருபமாக இருந்து இலக்கியத்தைப் பிறவற்றினின்றும் வேறு பிரித்தறிவிப்பது சொருப இலக்கணம், அது ஒளியுடையவன் சூரியன் என்பது போலவாம்.

ஈசுவரன் சீவர்களுக்குத் தனுகரண புவனபோகங்களை
யுண்டாக்குவதற்கும் அவற்றின் வேறுபாட்டிற்குங்
காரணம் கூறல்

ஈசுவரன், சீவர்களின் மன கிளுள்ள பாவனையென்னும் வாசனை, கண் முதலிய விந்திரியக்காட்சியென்னும் ஞானம், புண்ணிய பாவமென்னும் மதிருட்டம் என்னுமிவற்றை நிமித்தமாகக்கொண்டு இன்ப துண்பமென்னும் போகங்கள் விளங்குவதற்கிடமான தேவ மனுட மிருக பட்சி ஊர்வன நீர்வாழ்வன தாவரமென்னும் எழுவனைச் சரீரங்களையும் அவைகளுக்கு அழுதம், சாதம், பால், புல், மாமிசம், நீர் மண்முதலான உணவுப் பொருள்களையும் உறைவிடமாகப் பூலோக முதலிய பதினாண்கு உலகங்களையும் தன் சுத்தியோடுக் கலந்து நின்று அச் சீவர்களுக்குக் கருமாலுசாரமாக, சிருட்டித்தருளினன்.

புண்ணியபாவ மிசிரங்களும் அவற்றின் நிமித்தமும், பயனும் சீவர்களுக்குப் பொதுவான ஈசுவர நாமஜபம், துதி, தியானம், மானசபூஷை முதலிய தருமங்களைச் செய்தலால் இன்பத்துக்கே காரணமான சுக்கில (வெண்மை) கருமெமன்

அும் தனிமையான புண்ணியத்தையும், மதுபானம், சீவ இட்சை, பரஸ்திரீகமனம், சூதுமுதலியவற்றைச் செய்தலால் துன்பத்துங்கே காரணமான கிருஷ்ண (கருப்பு) கருமமென் அும் தனிமையான பாவத்தையும், நடை கிணறு, கிணறு, குளம் முதலிய நீர் நிலை களை வெட்டுதல், அன்னதானம் வஸ்திரதானம் முதலியவற்றைச் செய்தல், நந்தனவனம் தோப்பு சாலை முதலியவற்றை வைத்தல் என்னு மிலைகளால் கலப்பான இன்ப துன்ப அனுபவத்துக்குக் காரணமான சுக்கில கிருஷ்ண கரும மென்னும் மிசிரமா (கலப்பா)ன புண்ணிய பாவத்தையும் அந்த கோலாங்கூல நியாய (குருடன் மாட்டுவால் பற்றிச் சென்ற திருஷ்டாந்த) ப்படி சேர்க்கைப் பழக்கங்களால் செய்து வருகின்றனர். அவற்றுல் பிறப்பு ஆயுள் போக மென்பற்றை ஏற்றத் தாழ்வாகப் பெற்றுச் சிற்றின்பத்திற் சிக்குண்டு ஆற்றுச் சுழலிகைப் பட்ட புழுப்போலச் சுதந்தரமற்றவர்களாய் அவற்றுற் றுன்புறுகின்றனர்.

அனைவரும் மோட்சத்தை விரும்பும் முழுட்சுகளோயாவர்

சீவர்கள் அவ்வாறு துன்பமடையிலும் சிறிதுக் கூக்கங்கலவாத என்று மழியாததோ ரின்பத்தையுமடைய வேண்டுமென்ற மாருதவெண்ண முடையவர்களாயிருக்கின்றனர். இவ்வெண்ணத்துக்கு “சர்வதுக்க விவரத்தி பரமானந்தப்பிராப்தி” என்னும் சித்தியமோட்ச சுகமே விடய மாகின்றது. இதனால் ஒருவிதத்தில் அனைவரும் மோட்ச விருப்பமுடைய முழுட்சுக்களாகவே யிருக்கின்றனர்.

முழுட்சுத்துவம் பயன்படுத்தே

சிவர்கள் ஈசவரன், குரு, சாத்திரம்; மனம் என்னு மின்சால்வர் கிருபையால் ஆன்மாவான தம்மினும் அபேத மான வித்திய சுக வடிவ பரமான்மாவை அது நானுகவிருக் கின்றேனன்று ஐயந்திரிபுகளின்றி அபரோட்சமாக அறி வார்களோயாயின் அப்பொது அழியாச் சுகத்தை யடைய வேண்டுமென்ற அவர் *முழுட்சுத்துவம் முற்றுப் பெறும்.

ஆன்மா

ஆன்மா; நாம ரூபமீனத்தும் வியாபித்து முடிவில் அவற்றைத்தனக்குளாடக்கிக் கொள்வதாயும் நிமித்தமின்றி யுண்டாகும் மாருதமிரியத்துக்கு விடயமாயும் சச்சிதானந்த அத்தவைத விக்கணமுடையதாயும் மூன்றவத்தைகளுக்கும் சாட்சியாயும் இருக்குந்தானென்பதாம்.

பிறப்புத்துன்ப மய மெனல்

சிவர்கள் பரமான்மாவை விசாரித்தறிந்தடையாரேல் அவர்க்குப்பிறப்புத்துன்பங்கள் ஒரு காலத்தும் ஒழியாவாம். இதனை

தோன்றினின் றழியப் படுங்கொடும் பிறப்பிற

றுன்பமே யன்றியெட் இனையும்

ஊன்றிகெஞ் சகத்தோர்ந் திடற்சிறி திலையால்.

என்று வைராக்கியதீபமும்,

பாலகனு யஞ்ஞானத் தழுந்துவன்ற

காளையாய்ப் பாவை மாராற்

சாலவருந் துவன்விருத்தன் ருஞகிக்

குடும்பத்தாற் றளர்ந்துசாவன்.

என்று வாசிட்டமுங் கூறுகின்றன.

*முழுட்சுத்துவம் = மேரட்ச இச்சை.

அவதார முடையோர்க்கும் உடம்பு துன்பகாரண மேனல் சச்வர அவதாரமான இராமகிருஷ்ணத்தியரும் உடம்பெடுத்த காலத்தில் அன்றைடைந்த துன்பத்துக்கோர் அளவேயில்லை. இதற்குக் காரணம் உடம்பேடயாம். இவர்களுக்கே யிவ்வாரூயின் அஞ்ஞானமுடைய ஏனைய சீவர்களின் கதியென்னும். இதனை “சரீரத்தையுடைய உயிர்க்கு இன்ப துன்பங்களின் விடுபாடில்லை” என்று சருதி கூறுகின்றது.

ஞானியஞ்ஞானிகளுக்கு இன்பதுன்பானுபவத்தில் வேறுபாடு

அவதாரமுடைய ஞானிகளும், மானுட ஞானிகளும் இன்பதுன்பங்களை உட்கருவியானமனம் அனுபவிக்க, தாம் சாட்சி மாத்திரமாக விருக்கின்றனர். இதனை

கானுங் கேட்கு முறுமோக்குங் காலா னடக்குங் கண்வளரும் பேற்றுங் துறங்கு முச்சவிடும் பேசும் விழிக்கும் சிம்பிளிக்கும் பூனு மின்னும் பலவெனினும் புலன்சேர் பொறியின்

[புணர்ப்பென்றே

தானுங் கிரியு மெனவொன்றுங் துளக்கான் விளக்குங்

[துணிவுடையோன்.

என்று பகவத்கிணதயும்.

“விம்முசக துக்கமனம் மேவுமென்று சொன்னவரோ”

“பசிதாக முயிர்க்கெனவே பயந்துக்கஞ் சுகங்காமம்

வசிகோபம் மதிக்கெனவே மகிழ்ந்திருப்பாரென்றவரோ” என்றும் கீதாசார தாலாட்டுங் கூறுகின்றன. ஞானமில்லாத வர்களோவெனின் வான்போன்று தேக முதலியவற்றேறுகிச் சம்பந்தமற்ற அவஸ்தாத்திரய சாட்சியான ஆன்மா அனுப

விப்பதாகவும் அச் சுகதுக்கங்கள் விடயங்களினின்றும் வந்தனவாகவும் தாங்களே போக்தாக்களாகவுங்கண்டு அனுபவிக்கின்றனர். இதுவே ஞானியஞ்ஞானிகளுக்கு இன்பதுன்பானுபவத்திலுள்ள வேறுபாடு. இதனால் உடம்பெடுத்த எவர்க்கும் இன்பதுன்பம் போகாவென்பது கருத்து.

மோட்சமடையாதோ ரிழிவு

“ஸண்டறிந்தானுயின் சத்தியமிருக்கின்றது ஸண்டறியானுயின் பெரிய நஷ்டமுடையவனுவன்” என்று சருதியும் மானுட வாக்கை யென்றும் மருவநூந்தோனி பெற்றும் ஊனமில் குரவன் சொல்லா மோடமுய்ப் பவனே பெண்கீர் ஆனதோ ரனுகூலக்கா லணுகவும் பிறவி தேவலை தாலெழுபிதரவென்ன ஞானர் நன்னையே கொல்கின்றானும். என்ற பாகவதமும்,

மந்திரவாள் பெற்றும் பகைவெல்லான் மற்றதுகொண் டங்தோ தன்மெய்யை யரிந்தான் போன்ம்=இந்தவுடல் கொண்டுமுத்தி செல்லுங் குறிப்பின்றிச் சிற்றின்பங்கண்டுவினைக் காளாங் கணக்கு.

என்று ஆனந்தத்திரட்டும்,

அடையவேண் டியத்தைஞ் துமேற்றுயர
மற்றின்ப மளவி லாதாய்த்
கஷடையதாங் தருவிலங்கு பறவைகள் போல்
வீணாள்கள் கழியா தாகித்
தடையிலா மனனத்தால் வாழ்வதே
யுயர்வானாள் சனனங் தீர்ந்தோ
ருடைய பிறப் புயர்ந்ததாங் கிழவே
சரிப்பிறப்பா மொழிந்த வெல்லாம்.
என்று வாசிட்டமும் அவரிழிவைக் கூறுகின்றன.

சுழுத்தி விருப்பம்போல முத்தி விருப்பங் கூடுமேனல்

சக சாதனமான மாலை, சந்தன, மாதராதி யாதொரு பொருளுமில்லாத விதேக மோட்ச சுகத்தில் விருப்பமுண்டாமோ வெனின் அற்றன்று சக சாதனமான யாதொரு பொருளும் வேண்டாத சுழுத்தியவஸ்ஸதயில் விளங்குஞ் சுகத்தில் விருப்பமுண்டாவது போல விதேக மோட்ச சுகத்திலும் விருப்பமுண்டாமென்க. பொருள்களை மறந்த விடத்திலேயே சுகானுரவ முண்டாவது அனைவருக்கும் வெளிப்படையோகும். இவ்வனுபவ விளக்கத்துக்கு நிட்காம கருமானுட்டானத்தாலான மனத்துய்மையே முக்கிய காரணமாகும்.

கருமயோக தியானயோக ஞானயோகங்களின்
இலக்கணமும் அவற்றின் பயனும்

அரிய மானுட வாக்கையைப் பெற்ற சிவர்கள் முத வில் காலை ஸ்நானம், ஈசுவர நாமஜபம், துதி, ஆராதனை, ஆலய சேவை, குரு வழிபாடு, உண்மை பேசல், பிரமசியம், சிவகாருணியம், பரோபகாரம் முதலியவற்றைப் பல னில் இச்சை விட்டுச் செய்தலான கருமயோகத்தை யனுட்டித்து அதன் பயனுக நியாய விரோதமான காம வெகுளி மயக்க மென்னும் கன்ம மலமாகிய தீய குணங்கள் உண்டாகாத விலக்கணமுடைய மனத் துய்மை பெற்று; பிறகு சகுண பரமேசுவரனீச் சிந்தித்தல் வடிவ தியான யோக மென்னும் உபாசனையை யனுஷ்டித்து அதன் பயனுக மனத்தின் விட்சேப மலமாகிய அசைவு நீங்கப் பெற்று; அம்மனத்தால் பொருள்களைப் பகுத்தறிதலான நித்தியா நித்திய வஸ்து விவேக முதலிய நான்கு சாதனங்களும்

பூரணமாகச் சித்திக்க அதனால் சத்குருவைச் சரணமடைந்து அவர்பால் சுரோத்திர சம்பந்தி மகா வாக்கிய உபதேசம் பெற்றுப் பிரமாண சந்தேகம், பிரமேய சந்தேகம், விபரீத பாவனை, நீங்கும் பொருட்டு வேதாந்த நால்களைக் கேட்டல், சிங்கித்தல், தெளிதலாகிய சிரவண மனன நிதித்யாசன மென்னும் ஞான யோகத்தையும் அப்பியாசஞ் செய்து அதன் பயனாகத் தன்னை மறைத்திருக்கின்ற ஆவரண மலமென்றும் மூலாஞ் ஞானத்தை நாசஞ் செய்யும் “உரமாக நானிருக்கின்றேன்” என்று உட்கருவியிலுதய மாரும் விருத்திவடிவ தீட அபரோட்ச தத்துவஞானத்தையடைந்து அதனால் “சர்வ துக்க நிவர்த்தி பரமானந்தப் பிராப்தி” என்னும் மோட்சத்தையு மடையவேண்டியது ஒரு தலையேயாம். இதனை

மடல்வி ரிந்த மரைமலர் வைகுவோன்
சடம ஜீனத்தையுங் தந்து முவந்திலன்
இடரஹக் குமென் ரெண்ணினன் மானுட
உடல்ப டைத்தமின் னேஷகயுற் றுன்ரோ.
என்று பாகவதமும்.

ஒன்றுகேண் மகனே புமான் முயற்சியா
லுறைத்து மானுடர்க் கீசன்
நன்று செய்யவே காட்டிய நால்வழி
நடந்து நல்லவர் பின்னே
சென்று துட்டவா தனைவிட்டு விவேகராய்ச்
செனித்த மாயையைத் தள்ளி
நின்று ஞானத்தை யடைந்தவர் பவங்கள்போம்
நிச்சய மிது தானே.
என்று கைவல்லியமும்,

பொன்றவினித் தியகருமா அட்டான் தன்னுற்
புண்ணியமப் புண்ணியத்தாற் பாவவொழி வதனுற்
குன்றலூ சித்தசுத்தி யதனுற் பொய்க்குடும்பக்
குற்றசிக்கு வதனுன் மெய்த்துறவு துறவதனால்.

முத்திவிருப் பதனுனே புறக்கரும வொடுக்க
மொழிந்ததனால் யோகநிலை முயற்சியது தன்னுற்
பொய்த்தலறு துரியவிழை வத்துரிய விழைவாற்
புகலருமா வாக்கியவர ராய்ச்சியதனானே
அத்துவித ஞானமத னலவிச்சை நாச
மதனுற்பொய்த் துவிதமயக் கழிதலத னைன
மெத்துசுக துக்கசினை வொழிவதனால் விருப்பு
வெறுப்பறுத லதனுள்ளான் விதிவிலக்கோய் வதனால்.

வினையிரண்டு மகறலத னம்றேக பாவ
விச்சிந்தி யதனுனே பாசமெலா மொழிதல்
பினையறந்த வதனுனே பராபரமாய் முடிவாய்ப்
பெயர்சாதி குறிபெறு தொன்றுகி வாக்கு
மனமிறக்கு நித்தியா னந்தமய மாகி
மறிவிலா விதேதக்கை வல்லியம்வர் தெய்து
மெனவறிந்து துணிந்திடுக சுருசிகுரு பரனு
வின்பவீ டடையுநறி விரும்புறுமுத் தமரே,
என்று வேதாந்த சூடாமணியுங் கூறுகின்றன.
இவ்வாறுவீடடையு கெறியை முறையாக வேதாந்தங் கூறு
மேனும் விசார மாத்திரமே ஞான காரணமாகு மென்றுக்
கூறுகின்றது.

தத்துவ ஞானத்துக்கு விசாரமே முக்கியமெனல்
ஞான சாதன முழுவது மிலதேனும் விசாரத்தாற்
றெளிந்து கூர்மையான புந்தியினால் ஆழந்து நிலைத்து நாம
குப வுலகமில்லாத தென்றும் உண்மையறிவானாந்த வழிவ

பரம்பொருள்ளான்றே சித்தியமானதென்றும் விவேகத்தாலாராயின் வானினின்றும் பழங்கிடைக்காற் போலத் திடீரென்று ஆன்மஞானந்தோன்றுவதுமூண்டு. இதனை

பேசியதன் விசாரத்தாற் சனகர்பிரான்

பெரும்பேறு பெற்றதல்லால்

வாசியுள மறிழூன்றுல் வந்ததல்ல

வாரீச மலர்க் கண்மாலே

ஆசிலதாய்ச் செவ்வியதாய்த் தனதான்

விசாரத்தாலடைவ தல்லாற்

நேசிகாலில் லாவீனர் செய்தொழிலாற்

பெறலாமோ சிற்சொ ரூபம்.

மயவின்மை சாதனைதாற் பொருட்போதங்

குருயமமாம் வழிகளாலே

உயர்பதவி பெறலாகு மன்றியுணர்

வொன்றினு லுறுதற்காமால்

இயனுபதேசம் பெற்றுக் கூரியதாய்க்

களங்கமிலா திருக்குமாகில்

வியனுறுசா தனமுழுது மிலதேனும்

புத்தியினால் வீடுகூடும். என்று வாசிட்டமும்,

இந்த ஞானந்தான் வருவதெப் படியெனி

விடைவிடா விசாரத்தால்

வந்த டைந்திடும் விசாரந்தா ணெதனி ன்

மனுதியாஞ் சரீரத்தில்

இந்த நானெனவன் சித்தெதநு சடமெது

விரண்டுமொன் ரூக்கூடும்

பந்த மேதுவீ டேதென வசாவுதல்

பகர்விசா ரமதாகும்.

என்று கைவல்வியமும் கூறுகின்றன இவ்வாறு விசாரமாத்திரத்தாலடையத்தக்க ஆனந்த வடிவ பரமான்மா விடயானந்தமாகவும் விளங்குகின்ற மையின் இனி அதன் விசாரம் கூறப்பெறும்.

ஆராய்ச்சிக்குரிய எண்வகையானந்தங்கள்

சாங்கியபோகபென்னும் ஆராய்ச்சிக்கு விடயமாக ஆனந்த வடி வ பரமான்மா விடயானந்தம், பிரமானந்தம், வாசலுனந்தம், ஆன்மானந்தம், முக்கியானந்தம், சிசானந்தம், அத்து விதானந்தம், வித்தியானந்தம் என்று எண் வகையானந்தங்களாய் உபாதியினால் விளங்குகின்றதென்று பெரியோர்கள் வகுத்துக் கூறினார்கள். இவற்றிற்கு முறையே மாலை, மணி, மாதர், தனம் முதலிய இஷ்ட வஸ்துக்களைப் புண்ணிய வசத்தாற் பெற்று அனுபவிக்கும்போது உட்கருவியென்றும் அந்தக் கரணத்திலுண்டாகும் சத்துவ விருத்தியில் பிரதி விப்பிக்குஞ் சுகம் விடயானந்தம். சமூத்தியவச்சை யில் சுபம்பிரகாசமாகத் தோன்றுஞ்சுகம் பிரமானந்தம். சமூத்தியினின்று நன்வையடைந்தவர்க்குச் சமூத்தியிலனுபவித்த சுகங் கொஞ்ச நேரங் தெடர்ந்திருக்கும் அது வாசலை என்தம். எல்லாப் பொருள்களிலும் வைத்த பிரியத்தினும் என்னிடம் வைத்த பிரியம் மாருதது என்னும் விவேகத் தாற்றேன்றுஞ்சுகம் ஆன்மானந்தம். மனத்தின் எண்ணாங்களைத் தடுத்தலாகிய யோகத்திற்றேன்றுஞ் சுகம் முக்கியானந்தம். விருப்பு வெறுப்பில்லாத உதாசின காலத்துத் தோன்றுஞ்சுகம் சிசானந்தம். அசத்து சட துக்க வடிவமான உலகத்தைப் பொய்யென்று கண்டு விட்டுச் சுச்சிதானந்த சொருபமான தண்ணீ நாடும் விவேகத்திற்றேன்றுஞ்சுகம் அத்துவிதானந்தம், “தத்துவமசி” மகா வாக்கிய விசாரத்தால் ஐயந்திரிபுகளின்றியுதயமாகும் சிவேசுவர ஐக்கிய ஞானத்தாற்றேன்றுஞ்சுகம் வித்தியானந்தம் என்பன பொருள்களாம்.

புண்ணியத்தாற் ரேன்றுத்தும் தோன்றுவனவுமாகிய
ஆனந்தங்கள்

சமூத்தியவஸ்தவில் அனுபவிக்கப்படும் பிரமாணங்தம் புண்ணியமாகிய அதிருட்டத்தால் தோன்றுவதன்று ஆனால் அது இயற்கையாக, பலனைக் கொடுக்க எதிர்முகப் பட்ட புண்ணிய பாபலூப்விலுண்டாகுஞ் சுகம். ஆகையாற் றுங் சுகல பிராணிகளும் நாடோறும் சமூத்தியில் புண்ணியமாகிய நிமித்தமின்றி யதை யனுபவிக்கின்றனர். விடயானந்தங்களோவனின் புண்ணியமாகிய நிமித்தத்தாலாவன வாம் ஆகவின் அனைவரும் அவற்றைப் பெறுவதற்குப் புண்ணியத்தைத் தேடுகள்ளனர்.

விடயானந்தம் மோட்சத்துக்கு வழிபெனல்

மந்தரும் விடயானந்தத்தின் உராதியான உட் கருவியின் சத்துவ விருத்தி முதல் ஏனைய தேகேந்திரிய உலக லைத்தும் கனவுபோல் பொய்யே உண்மை யல்லவென்று தள்ளிவிட்டு ஆனந்த மாத்திரங் தம் சொருபமென்று தெளிந்து தம்மை மோட்ச சொருப பிரமாணந்தத்தில் ஒக்கியாகவிருக்கின்றதென்பதை ஸ்ரீவித்தியாரண்ணிய சுவாமிகள் முதலியோர்கள் கூறினார்கள். இதனை “புண்ணிய மிகுதியால் ஓரொருவருக்கு விடய சம்பந்தமான சுகமும் சித்தம் பரமான்மாவில் உபசாந்தியடைவதற்கு நிமித்தமாகும்.” என்று வாசிட்டம் மாவலி கதை ॥வது பாட்டு சம்சாரதரணி அவதாரிகையுங்கூறுகின்றது.

மந்திரிலக்கணம்

கண்டு பந்த ரெண்டவர் யாவரோ வெனின் சகலவேதாகம புராண இதிகாச முதலிய நூல்களைத் தெளிவாகக் கற்றுவார் ந்தும் அவர்றைப்பிறர்க்கு நன்குவரத்தும் வைத்திக லெளகிக சருபங்களை வழி ஏற்க செய்தும் சிவ விஷ மூலமுதலிய தேவ தைகளை யாராதி த்தும் தமிழ்மை ஆனந்த வடிவ பரமான்மா வாக உணராபல் அசுத்தமாய்த் துக்கபாய் அனித்தியமாயி ருக்கும் மயாகாரியமான மாலை சந்தன முதலிய விடயங்களிலேயே சுகமிருக்கின்றதென்று உறுதிகொண்டிருப்பவரே யாவர். இவர்க்கு உண்மை ஞானமுதயமாதற் பொருட்டு இவர்கொண்ட விடய சுகத்தின்சொருபம் ஆராயத்தக்கதே.

விடய சுகத்தின் பத்தாண்டுவித சங்கையின் மறப்போடு
அச்சகம் அறிவிக்கப்படுகின்றது

மாலை, பணி, மாதர் முதலிய விடய ஸபங்களாற் காணப்படுஞ் சுகம் 1 அவ்விடயங்களின் * தருமமா? அல்லது 2 உட்கரண்த்தின் தருமமா? அல்லது 3 புண்ணியத் தின் தருமமா? அல்லது 4 அனுபவிப்போனுகிய போக்தா வின் தருமமா? அல்லது 5 தேசத்தின் தருமமா? அல்லது 6 காலத்தின் தருமமா? அல்லது 7 அஞ்ஞானத்தின் தருமமா? அல்லது 8 ஞானத்தின் தருமமா? அல்லது 9 புறக்கரண அசைவு வடிவ தொழில்களின் அபாவ வடிவமா? அல்லது 10 துக்கத்தின் அபாவ (இன்மை) ரூபமா? அல்லது 11 ஆன்மாவின் தருமமா? இவற்றுள்முதற்பட்சமன்று ஏனெனின் மாலை முதலிய விடயங்களின் இலாபத்தால்

*தரும மென்பன ஒரு பொருளைப் பற்றியே நிற்கும் வெண்மையாதி உருவம், சலஞ்சி கிரியை இவைபோன்றவைகள்.

முற்கணத்திற்போலப் பிற்கணத்திற் சுகங் காணப்படாமையான் அற்றேல் அவற்றிலுள்ள சுகங் நடையாற் ரேன்றவில்லையெனின் அற்றன்று அவ்வாறு தடைசெய்யுக் கெட்ட ஒழிருப்பின் முற்கணத்திலுள்ள சுகங்தொன்றுதொழியவேண்டுமாகலானும், ஆகவே அவ்வாறு என்றுக் கெட்ட ஒழுாற் றடுக்கப்பட்ட சுகமுடைய இஷ்ட விடயம் இல்லாமையானுமென்க. 2வது, பட்சமுமன்று ஏனெனின் உட்கரணமிருந்தும் விடயங் தோன்றுதபோது சுகமுதயமாகாமையானென்க. 3வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் புண்ணியகருமத்தின் காரியமாக வண்டாகுமாகலின் அப்புண்ணியத்தின் தருமமாதல் பொருந்தாமையான் பொருந்தினால் புண்ணியங் தோன்றிய அடுத்த கணத்திலேயே, நெருப்புண்டாம்போது அதன் தருமமான சூடு தோன்றுவதுபோல சுகமுண்டாகவேண்டலானென்க. 4வது, பட்சமுமன்று ஏனெனின் அனுபவிப்பொன்றுகிய யோக்தாவுக்குச் சுகம் எப்போதுங் காணப்படாமையானென்க. 5வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் தேச தருமமாயின் சுகத்தைவிரும்புவோர் இவ்விடம் விட்டுச்சுவர்க்கலோகத்துக்குப் போகவேண்டாமாகையானும் சுவர்க்கதேசத்துள்ளார்க்கும் துக்கமுண்டென்று நூல்களில் கேட்கப்படலானுமென்க. 6வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் கால தருமமாயின் கால தருமமான குளிர் வெப்பம் போன்று அது எல்லா (பிராணி) இடத்துமிருக்க வேண்டுதலினென்க. 7வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் அஞ்ஞானத்தின் தருமமன்று, பொருளின்போக்கியத் தன்மை அறியப்படாமையாகிய அஞ்ஞானமிருக்கும்போது சுகங் காணப்படாமையான். அப்போது காணப்படின் அஞ்ஞானமானதியாகலின்

அஃதுள்ள காலமெல்லாம் சுகமும் விளக்கவேண்டுமாகவின் என்க. 8வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் ஞானத் தின் தருமமன்று இப்பொருள் அழகானத்தன்று விரக்தருக்குண்டாகும் ஞானத்திற் சுகந்தோன்றுமையான் என்க. 9வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் அசைவு வடிவ தொழில்களின் அபாவ (இன்மை) ரூபமன்று கனவில் புறக்கரண தொழில்களுக்கு அபாவமிருந்தும் சுகங்காணப்படாமையானும் உண்ணலாதி தொழில் நிகழும்போது சுகங்காண்டலானும்என்க. 10வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் துக்காபாவ சொருபமன்று துக்காபாவமுடைய மண்ணேங்கட்டியில் சுகங்காணப்படாமையான் அற்றேற்ற அம்மண்ணேங்கட்டி அறிவுடையதாகாமையான் சுகந் தோன்ற வில்லையெனின் அற்றன்று துக்கமற்ற புத்தியில் சுகங்காணப்படாமையான் விசாரமற்ற மந்தரால் துக்காபாவமீ சுகமென்று யாதொன்று சொல்லப்பட்டதோ அஃதின்று சுகம் விளங்கும் பாவ (உள்ள)பதார்த்தமாக விருத்தலின் அதற்கு அபாவ (இல்லாமை) வடிவம் பொருந்தாமையான். பசுவையொத்த இவருக்கு உறக்கத்தில் பிரமாணமாகிய அளவை கருக்கு எட்டாத சுகம் அனுபவமாகாததன்று. மற்றே அனுபவமேயாம். இது இவருக்கு அளவையால் விளங்காமையால் சுகம் அபாவவடிவமென்று சொல்லப்பட்டது. ஆனாலும் உள்ளவடிவமாம் என்க 11வது, பட்சமுமன்று ஏனெனின் சுகம் ஆன்மாவின் தருமமன்று ஆன்மாவின் சொருபம். தருமமாயின் தருமம் கூடினும் விடினும் தருமியை வேறுபடுத்திவிட்டழிதல் ஒருதலையாதலின் அத்தரும நாசத்தால் ஆன்மாவும் நாசமாதல் வேண்டலான்.

அற்றேல் சுகம் ஆன்மாவின் சொருபமாயினும் அது ஒரு கணத்தில் அழிந்துபோவதால் சொருப வடிவ சுகமழியும் போது ஆன்மாவுமழியுமேயனின் அற்றன்று “வானம் போல எங்கும் பரந்தளதும் நித்தியமும்” என்றசுருதியும்

பொன்றுவ துடப்பதனு ணின்றபொருள் பொன்று
தென்றுமொ ஸியற்கையொடு நிற்குமியல் பைக்கேண்
முன்றெடுடர் மகப்பருவம் கிட்டிளாமை மூப்போ
டெரன்றமுட லாயினுமுயிர்க்கியல்ப தன்றூல்.

ஊறு படவொன்றினு ளேபிறத்தல் பிறங் துளவாதல்
வேறுபட வளர்தல் வளர்ந் தயலொன்றுய் விளைந்தமை
மாறுபடத் தேய்தலற மாய்தலென வருகின்ற [தன்
வாறியல்பு முடம்பன்றி யறிவடையா வாதவினால்

என்ற பகவத்கீதையும் ஆன்மாவை நித்தியமென்று கூறு
கின்றபடியால் ஆன்ம சொருப வடிவ சுகமும் நித்திய
மென்று சித்தித்தலான் என்க. மேலும் எவ்வாதிகளும்
ஆன்மாவை யனித்தியமென்று கூறுவதில்லை. கூறின் தாம்
செய்யாத புண்ணிய பாலம் தம் அனுபவத்துக்கு வருதலும்
செய்தது அனுபவமின்றி அழிந்துபோதலுமானிய “அகிரு
தாப்யாகமம் கிருதவிப்ரனைசம்” என்னும் இரண்டு தேரடங்களும் வரும். ஆகவின் ஆன்மா நித்தியம் என்றுகொள்க.
துக்கம் ஆன்ம சோருபமென்பதுபற்றிச்சங்கை சமாதானங்கள்

அங்கனமாயின் சுகம் எங்கனம் ஆன்மாவின் சொரு
பமாயிமா அங்கனமே துக்கமும் ஆன்மாவின் சொருபமாக
வேண்டும். ஏனெனின் யான்சகி, யான்துக்கிளன்று சுகதுக்க
விருத்திகள் ஆன்மாவொன்றையே கிடயம் பண்ணுவதாகக்
காணப்படுகின்றமையாலெனின் அற்றன்று யானிறந்தே

என்பதுபோல யான் துக்கியாகவிருக்கின்றேனன்ற என்னம் திடமோக காசியமாய்ப் பொய்யாகவே பொருந்து கின்றபடி யால். அஃதெங்கனமெனின் மிக்க பிரியத்துக்கு விடயான புத்திரவிறந்துமில் யானிறக்கேதனன்று ஒருவன் சொல்லுகின்றன் அது மோகத்தாலுண்டான அத்தியாச மேயல்லாமல் அவனிறந்து போனாளில்லையன்றே? அங்கன மே ஒருவன் யான் துக்கியாகவிருக்கின்றேனன்று சொல் அவதும் துக்கவடிவ விருத்தியைத் துக்கத்துக்குச்சான்றுன் ஆன்மாவில் மயக்கத்தாலேற்றிக்கூறுவதால் பொய்பீயாம். துக்கம் ஆன்மாவின் சொருபமானால் கருவிகரணங்களிறந்த தூக்கத்திலும் அது விளக்கவேண்டும் சுகமாய்த் தூங்கினே னென்று சுகம் விளங்குவதுபோல அது விளங்காமையால் துக்கம் ஆன்மாவின் சொருபமானால் உயிரோடிருக்க எவரும் விரும்பமாட்டாரன்றே? இதைன் “இவ்வாகாசவடிவ ஆனந்த மில்லையென்றால் எவன்றுன் சிவிக்கவிரும்புவான்” என்று சுருதி கூறுகின்றது. ஆகையால் சுகமே ஆன்மாவின் சொருபம் எனக்கொள்க.

ஆன்மா, சுகவடிவேன பிரத்தியட்ச, அனுமான, சத்த,
அருத்தாபத்திப் பிரமாணைக்களைக் கூறுதல்

சுகமே ஆன்மாவின் சொருப மென்பதில் சுகமாய்த் தூங்கினேன் என்றும் பிரதட்சயங்கொண்டு பிரத்தியட்சப் பிரமாணமும்; ஆன்மா சுகவடிவம், சமூத்திய வஸ்தையில் சுகமாத்திரமாய் விளங்கினாமையின், மனைவிருத்திகள் இலய மாயிருக்கும் சமாதி யவஸ்தையில் போல என்று உடன் பாட்டிலும், ஆன்மா சுக சொருபம் நிரதிசயப் பிரேரமைக்கு (எல்லாவற்றின் பிரியத்தினும் அதிகப்பிரியத்துக்கு)

விஷயமானின்றபடியால், எது சுக சொருபமன்றே அது நிரதீசயப் பிரேரமைக்கு விடபழுமன்று குடம்போல என்று எதிர்மறையிலுமள்ள அனுமானப் பிரமாணமும்; ஆன்மாசச்சிதானந்த ஏகரச சொருபமென்பதில் “இது திரண்டசத்து, திரண்டசித்து திரண்டஆனந்தம்” என்னுஞ் சத்தப்பிரமாணமும்; அதிகாரிகளின் மோட்சப்பிரவிருத்தி ஆன்மாசுக சொருபமாக விருந்தாலன்றிப் பொருந்தாதென்னும் அருத்தாபத்திப் பிரமாணமும் அளவைகளாயுள்ளன.

துக்கம் அனுண்மாவின் சொருபமென்ஸ்

அங்கனமாயின் துக்கமெதன் வடிவமெனின் அதனை அனுண்மாவின் சொருபமென்று சொல்லுகின்றேம். மாயாகாரியமான தேகம் இந்திரியம் அந்தக்கரணமுதலிய அனுண்மாக்கள் யான்டும் அசத்து, சடமாயிருப்பதுடன் துக்கரூபமாயிருப்பது எல்லோர்க்கும் வெளிப்படையாக விருத்தவின். “இதனை இதனின்றும் வேறொன்றை துக்கமானது” என்றும் “குறைந்ததற் கானந்தந்தான் குவலயங் தன்னிவீல்லை” என்றும் அது விது மோகவடிவம் ஜடமானது முடிவுடையது அற்பமானது,, என்றும் சுறுதிகள் கூறுகின்றனமயால் என்க.

ஆன்ம வடிவ ஆன்தமே விட்யான்தமென்ஸ்

அவ்வாறு சுகம் ஆன்மாவின் வடிவமென்று பெறப்படும் போது அதை விடயசுகமென்று கூறுவது எவ்வாறு கூடுமெனின் கூறுகின்றேம்:— விடயஞ் சுகசாதன மென்று நெடுங்காலங் தொடர்ந்து வருகின்ற ஆசாவாசனைப் பழக்கத்தால் அவ் விடயத்தைச் சம்பாதித்தற் பொருட்டு விலக்கிய கருமங்களைவிடுத்து விதித்தகருமங்களில் அந்தக்கரணம்

வெளிமுத்தில் தொழிற்பட்டு இலாப நட்டங்களில் கலக்கமடைந்து கொண்டு விடயத்தை இச்சிக்கும்போது இச்சை இரசோருணமாதலால் சஞ்சலவடிவம் ஆதலின் இரசோருணத்தோடுற்ற அந்தக்ரணத்தில் கலங்கிய நீரில் சந்திரபிரதிவிம்பம்போல் ஆன்ம சொருபானந்தம் தோன் ருவதில்லை. புருடனுக்குப் புண்ணிய வசக்தால் விரும்பிய பொருள் எப்போது அடையப்படுகின்றதோ அப்போது சத்துவமான உண்மூக அந்தக்ரணத்தில் தெளிந்த நீரில் சந்திரபிரதிவிம்பம்போல் ஆன்மானந்தம் பிரதிவிம்மித்து விளங்குகின்றது. இவ்வாறு விடய முன்னிலையில் விளங்குவதால் அது விடயானந்தமெனப்படுகின்றது.

இதனை அறிவானு மறிபொருளுக் கூடியகூட்டரவிலெழும் அறி வானந்தம், பிறியாத வாண்மதத் துவத்தை முந்ததா மதனைப்பேணல்செய்வாம். என்றும்,

இனியன வினிமை கோள்வா னிரண்டும்விட் டிவந்றி னுடே தனிசிக மூனிமை நாடித் தற்பர மயமாய் நிற்பாய்.

இ-ள் சுவைகொள்ளுதற்குரிய அன்னபானுதிகளும் சுவைகொள்பவனும் ஆகிய இரண்டின் மத்தியினிருப்பதாய் அந்தக்கருத்தா கருமங்களோடு கூடாததாய் ஒன்றாலும் வரம்பு பண்ணப்படாததாய் விளங்கும் இன்பாநுபவ ரூபமான பொருளைத் தியானிப்பவனுய் அப்பரமான்ம மயமாய் நிற்பாய் என்றும்,

உனிபல தும்ப்பான் றும்ப்ப திரண்டுக்கு நடுவே தானே அனிசம் பற்றின்றி நிற்கு மதுபற்றி யதனு ணிற்பாய்.

இ-ள். அனுபவிப்பவனும் அனுபவத்துக்குரிய மாதராதிகளும் ஆகிய இரண்டிற்கும் நடுவே எப்போதும் கருத்

தாகருமங்களோடு கூடாததாய் நிற்கும் அனுபவத்தைப் பற்றிக் கொண்டு அவ்வனுபவானந்த மயமாய் நிற்பாய் என்றும் வாசிட்டங் கூறுகின்றது. இவ்வாறு ஆன்மானந்தமே விடயானந்தமாயினும் விடயங்களில் அது ஏற்றத் தாழ் வாகவும் விளங்குகின்றது.

விடயானந்த ஏற்றத் தாழ்விற்குக் காரணமும்
அதன் பதினேரு வகை வேறுபாமே

ஆனந்த காரண புண்ணியங்களின் ஏற்றத்தாழ்வால் அந்தக் கரணத்துள்ள சத்துவ குணங்களுக்கு ஏற்றத் தாழ் வாம் அதனுலவற்றிலுண்டாகும் பிரதி விம்பங்களுக்கும் ஏற்றத்தாழ்வாம். அதனால் சுகங்களுக்கும் ஏற்றத் தாழ் வாம். இதனைச் சார்வ பெளமன், (சக்கிரவர்த்தி) மஜுட கந்தருவன், தேவகந்தருவன், பிதிரர், ஆஜானதேவர், கரும தேவர், முக்கியதேவர், இந்திரன், பிருகஸ்பதி, விராட்டு, இரண்ணிய கருப்பன் என்ற இப்பதினெருவரும் சார்வபெளமன் தொடங்கி அன்னுர் செய்த புண்ணியங்களின் ஏற்றத் தாழ்வால் ஒருவருக்கொருவர் நாறு நாறு மடங்கு அதிக மான விடய சுகத்தை யனுபவிக்கின்றனரென்று கைத்திரிய சுருதி கூறுகின்றது.

இச்சுருதியின் விளக்கப்பொருள்:-1வது, யெளவனம் திடகாத்திரம் கல்வியால் முதிர்ந்த அறிவு அழகு இவை களையுடையவனுப்புச் சதுரங்க சைணியங்களோடு பூலோக முழுவதுமாறுமரசன் சார்வ பெளம சக்கிரவர்த்தியாம், இவ்னே மனுடானந்தத்தின் முடிவை யடைந்தவன். 2வது, இக்கற்பத்திற் செய்த புண்ணிய விசேடத்தால் இக்கற்பத்தி வீலையே கந்தருவ பத்தியை யடைந்தவன் மனுட கந்தருவன்

3வது, பூர்வ கற்பத்திற் செய்த புண்ணியத்தால் இக் கற்ப ஆரம்பத்தில் கந்தருவ பதவியை அடைந்தவன் தேவ கந்தருவன். 4வது, தமதுலகின்கண் நெடுங்காலம் வாசம் பண்ணேநின்ற அக்கினிஷ்வாத்தர் அர்யமா முதலியோர் பிதிரர். 5வது,இக்கற்பத்தினுதிலேயேதேவரானவர் ஆஜான தேவர். 6வது, இக்கற்பத்தில் அசவேமத முதலிய யரகங் களைச் செய்து அந்தப் புண்ணியத்தால் இக் கற்பத்தில் பெரும் பதவியை யடைந்து ஆஜான தேவரால் வழிபடப் பட்டோர் கரும தேவர். 7வது, அஷ்டவசகள், துவாத சாதித்திரர், ஏகாதச ருத்திரர் இவர் முக்கியதேவர். 8வது, சர்வ தேவர்களுக்குந் தலைவன் இந்திரன். 9வது, சர்வ தேவர்களுக்கும், இந்திரனுக்கும் குரு பிரகஸ்பதி. 10வது, தூலமான சூத பெளதிகங்களுக்குத் தலைவரான பிரஜாபதி விஶாட்டு. 11வது, சமட்டிகுக்கும் சரீரத் தலைவராய்ப் பிரமலோக வாசியான சதுர்முகப் பிரமதேவன் இரண்டிய காருப்பன் என்பது.

விடயானந்தானுபவத்துக்குப் பரம்பரைக் காரணமும்
நேர் காரணமும்

விடயானந்தானுபவத்துக்கு அதிர்ஷ்ட மென்னும் காரணமான புண்ணியங்களும், திருஷ்ட காரணங்களான மாலை, சந்தனுதி விடயங்களும் பரம்பரைக் காரணங்கள். அந்தக்ரணம் தமோகுணத்தாலாகும் விடயாகாரபரினுமத் தையும் இரசோ குணத்தாலாகும் சஞ்சல ரூப பரினுமத் தையும் விட்டுச் சுத்த சுத்துவ குணரூப பரினுமமுடைய தாகத் தெளிந்திருப்பதே நேர் காரணம். இதனுண்ணாலே விடயங்களில் நிராசையுடைய புருடர்கள் மனத்தின்

வெளிமுக பரிஞ்சும் எண்ணங்களை விடுத்து உண்முகமாயுதய மாகுஞ் சஞ்சலமற்ற சத்துவ விருத்தியில் வைராக்கிய சுகத் தை நேரே அனுபவிக்கின்றனர். நிராசையில்லாதவர்க்கும் அந்தக் கரணம் தொழிலாலுண்டான அயர்ச்சியை எவ்வ எவக்கெவ்வளவு விட்டு உண்முகத்திலோய்வை யடைகின்ற தோ அவ்வளவுக்கெவ்வளவு நிஜானந்தம் விளக்குகின்றது. அவ்வானந்தத்தில் நிற்பவர்க்கு நாடிகள் சம சிலைப்பட்டு நோய் நீங்குவது கண்கூடாகையால் நோயாளிகளை ஓய்வாக இருக்கவேண்டுமென்று உலகில் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இதனை “இவ்வானந்தத்தின் ஓர் அம்சத்தைப் பற்றிக்கொண்டு எல்லாப் பிராணிகளுஞ் சிலிக்கின்றன” என்று சுறுதி கூறுகின்றது. இலட்சியத்தைப் பிளப்பில் சர (பாண) ம் நேர் சாதனமும் வில் பரம்பரைச் சாதனமும் ஆவன போல ஆனந்தத்தின் நேர்சாதன பரம்பரைச் சாதனங்களையறிக். விடயானந்தம் ஆன்மானந்தித்தின் அம்சமாகவிருந்தாலும் ஞானிகள் “கருநாய்த்தோலுள் பாலென வசத்தமேவியது” என்று அதை விரும்பார்கள்.

விடயானந்தத்தை ஞானிகள் விரும்புவதில்லை யெனல்

காம நூலில் கூறும் ஆபாசமாகிய அற்ப விடயானந்தத்தை, பூரணனந்த அமிர்த ரசத்தைப் பருகுவதால் சீவன் முத்தரான ஞானிகளென்றும் மகாங்கள் அபேட்சிப்பதில்லை.

ஆன்ம சோநூபானந்தம் விளங்கக் காரணம்

அவ்வாறு ஆன்மா ஆனந்த வடிவ மாதலானும் பரி பூரணமாதலானும் எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லோர்க்கும் முயற்சியின்றித்தானே ஆன்ம சுகானுபவ முன்டாதல்

வேண்டுமெனின் அற்றன்று ஆன்ம சொருபானந்த விளக்கத்துக்கு எண்ணங்களின் தூய்மையும் வேண்டப்படுதலான். எங்ஙனம் இரவில் பூரண சந்திரனுதய மாயிருப்பினும் அதனைக் கண்டு களிக்கக் கண்ணின் தூய்மை வேண்டப்படுகின்றதோ அங்ஙனமே ஆன்மானந்தானுபவத்துக்குப் புத்தியின் தூய்மை வேண்டப்படுகின்றது. இக் கருத்தைப் பற்றியே ஸ்ரீ பகவான் இடைவிடாது ஆன்மானு சந்தானம் பண்ணலாகிய தியானத்தால் ஏற்படும் புத்தியின் தெளி வென்னும் பிரசாதத்தா லுண்டாவது ஆன்மானந்தம் என்பதை “ஆத்ம புத்திப்ர ஸாதஜம்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஆன்மானந்தத்தை விடயானந்தமென்றதற்குக் காரணம்

இவ்வாறு இடைவிடாது ஆன்மத் தியானம் பண்ணலால் அந்தக்கரணத்துள்ள இரசோகுண தமோகுணமாகிய சஞ்சல யூடங்களான மலினங்கள் போய்ச் சுத்த சத்துவ ஞாரூப அந்தக்கரணத்தில் தோன்ற யோக்கியமான ஆன்மானந்தமே விடயம் அடையப்படும் போது மனம் அசைவற்று நிற்கையில் புண்ணியத்தா லுதயமாகின்ற சத்துவ சிருத்தியில் பிரதிவிப்பிக்கின்றது. ஆகையால் அதை விடயானந்தமென்று கூறுகின்றோம்.

மந்தரும் விடயானந்தத்தை மகாவாக்கியப் போருளாகத் தணிந்து மோட்ச மஸ்டவாரேனல்

மந்தரும் இவ்விடயானந்தத்தி னுபாதியான அந்தக்கரணத்தின் சத்துவ விருத்திமுதல் உலகனைத்துழுண்மையல்ல கானலின் நீர்போன்றது என்று தள்ளிவிட்டு ஆனந்தமாத்திரத்தைச் சாமவேதத்தின் சாந்தோக்கிய வுபநிடத்த

துள்ள “தத்துவமசி” மகாவாக்கியத்தின் பொருளாய்ச் சிவேசவரர்களின் ஐக்கியமான அகண்ட பரிபூரண சச்சிதா னந்த அத்வைத பரமான்மாவாய் நிச்சயித்து அதுவே தமது சொருபமென்று ஐயந்திரியுகளின்றி அபரோட்சமாக அறி வாரேல் பிரமஞானிகளாய்ப் பிராரத்த கருமழுள்ளவரை உடம்போடிருந்து போகத்தால் அக்கருமம் முடிந்தவுடன் “சர்வதுக்க நிவர்த்தி பரமானந்தப் பிராப்தி” யென்னும் மீண்டும் பிறவாத விதேக மோட்சத்தை யடைவார்கள். எவ்வாற்றிலும் தத்துவமறிந்த ஞானிகளே உத்தம புருட ரென்றும், பகவத் பக்தரென்றும், குணதீதரென்றும், பிரா ம்மணிரென்றும், அதிவருணுச்சிரமிகளென்றும், ஜீவன் முத்தர்களென்றும் உபஷிடதங்களில் ஆங்காங்குக் கூறப்படுகின் றனர். கடவில் வாயுவினால் தோன்றிய அலை, திவலை, குமிழி யனைத்தையும் கடலாகவே காண்பதுபோல பரமான்மாஸ்த த்திலே மாயாவசத்தால் தோன்றிய சக, சீவ, பர மனைத் தையும் பரமான்மாவாகவேகன்று உலக மயக்கத்தைவிட்டுத் தத்துவஞானிகள் அப்பரமான்மாவே தாமென்று சாந்தி யடைகின்றனர் இச்சாந்தியே உத்தம புருடார்த்தம். அற மாதி மூன்றும் கெள்ளபுருடார்த்தங்களாம்.

விடயானந்த விளக்க நூற்பயன்

இந்த விடயானந்த விளக்கமென்னும் நூலை ஆசான் முன்னிலையில் அன்போடு ஒன்றுபட்டமனதுடனே நாடோ றும் ஆராய்ச்சிசெய்து விடயானந்த வடிவமாய் விளங்கும் பரமான்மாவில் நிட்டையடைகின்றவர்கள் எவ்வாச்சிரமத் திலிருப்பவரேனும் அவர்கள் இடைப்பட்ட பயனாக அற மாதி மூன்றையும் முடிந்தபயனாக விதேக மோட்சத்தை யும் அடைவார்கள்.

விடயானந்த விளக்கம் முற்றிற்று.

பிழை திருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
7	...	13	ஒல்லைமக் — ஒல்லைநமக்
11	...	„	விக்கண — விலக்கண
„	...	20	டுணையும் — டுணையும்
12	...	14	கானுங் — கானுங்
„	...	15	துறங்கு — துறக்கு
13	...	10	தோனி — தோனி
15	...	9	மென்றும் — மென்னும்
„	...	23	நல்லவர் — நல்லவர்
17	...	7	மற்றென் — மற்றென்
18	...	13	சுபம் — சுயம்
19	...	14	உயாதி — உபாதி
20	...	19	தேசத்தின் — தேசத்தின்
„	...	21	அல்வது — அல்லது
22	...	17	வித்தலின் — விருத்தலின்
26	...	10	விம்பித்து — விம்பித்து
28	...	„	வசுகள் — வசுக்கள்
„	...	23	அந்தக்கர — அந்தக்கர
31	...	4	திரியுக — திரிபுக